



S.10236

Sl. 40317  
1985

ஸ்ரீ ர க்ஷ ம் .



சுபிரமுககாவ்யம்.

வெலிவகுவாடகூதவ்யாவ்யயாவலம் .

வாய்வெகவலிபூநிபூநகூ .




ஹித-குவாஷாஸம்விநீப-ஜாஷாஸாஸாமாயாழ் .

க த யி கா நி மி ஃ .

சி-ஜாஷாஷெ ரஸாஷாஷெ காஸி தஸ்யம் .

விஜயதெதாஸாழ் .



அ ம ரு க ம் .

சு ந ட க ம் .

கஅளகவ்யம்

































பாகும்கொ-கும்ஹம் தவாஸ்வவ்யுத்திகவஷிதி தெநவாகு  
நாமஜககா ஸஹவக்வாகெக்ம் பகககும்ஹம் கிநசாகுபா  
வபும்பஹகிநமஜிஹெஸம்யியாஸகம்மகூதி ஹகீவிரியஸமஜ  
மஹபு ஸாநஹமாதிந்வாபயத் திஸ்வையிசுத்ருமெபயும்நாபிஸ  
வாஸ்வீஹாவ்யமொக் சமொஹிஸவக் கஹநஸொடுபநிதிநிவீ  
யதஹகி-ஸொகாபிபுயிபுரத்திவீ ஹததகூபுர்த்திஹவ்ஹவக |  
காமநாபிவீஸொயித்ருமெஹஸஹவாபயஜகம் | காலிதம்வரி  
ஸொவ்வெஹெவெவகஹயம்யது ஜாயதஹகி - நாயிகாஸ்யபாபி  
மாஹநாயகொநககந்ஹம்ஹவீஷித்ரு வாஸவியு அஹஸ்யமாஸ்கு  
தொவகெஷ்வாபநுவஸ்யமாஸிதமீகூகெஷ்வொகூரம் || கந ||

}
}
}
}
}
}

கவலிவீஸவீகி வாகொவாஹு ஜெகீயொதிதெ  
கரிநஹுடிபயந்ருகாஸயிராவொஹ கணவஸ்ஹ  
கிஸஹஸயபுஹவெ திவ்வெதெஹுண ஹு  
ஹாம்வநுபி விஹகநீவா வெத்கஹொகிக  
ஸொகிகி || கசு || ... \*

நாயிகாஸவீஹ வ்யகி - மஹவலி கிவாகொவாஹு கணயபி  
நாசகவலிவீகூஹு ஹவ ஜமவெ கிரியொதி தெஸகிபரதிதெஸ  
கிகரிநஹுடியொந்ருகாபிநாஸயநு கஹுயிராமு கஸ்கா வொ  
ஹதணவகிவாயமீஹொவ்வெத்யமதகணவெகி ௩-௩ஹதெ  
வ்வாஹஸயஹவெ தி ஸகவரகிஹதஹ ஹவெவ்வெ கவ  
ஹெஹவமதகாரஹெ தஹிஹவ தஹீவா நஹுஹெஹெகாபிபி  
கஹ்வநுபிஹுஹாம் "வாஹாமஹொகிககொபீதி ஸஹ  
யிசுத்ருஹீஹொவொஹ கணவஹு ககும்.நாபிஸஹவாஸ்வீஹாவ்ய  
மொக் காமொககீகீஹ காமுபிஹொஹபிரிஹு வஹந்ஹஸ்தாவ  
ஹதநிஹகாநிஹவொமஜி கஹுபிஹுஹொஹெஹுநு மஹொஹ  
ஹ)ஹஹிஹயிஹவஹெஹொயிதி - சுத்ருநாயிகா ஹீயாபிஹ  
கிஹ வஹொஹெஹத்கஹஹாம்நரிஹவ - யமொக்ஹாபீத்யெ-  
ஹெஹுபாகஹஹீஹொஹொயஸொஹாமஹகிஹீயம். ஹவஹுஹ  
வஸஹவாஹொகஹஹாமநரிஹ வஹெஹ - நாயிகாஹவநுபிஹு  
ஹெஹநஹுஹீயாம்- சுத்ருவாஸகஸஹவஹொஹொகீதாவ்வா







{ உருஷென்காஸநஸம்மதெவ்ரீ யதெடு வபூராடி }  
 { வெத்திராடி ராஜெகஸ்யா நயமெநவியாயவ்விநித }  
 ஸோ|| { கீரநாஸ்ய உமம் | கிரம்கிரகக்யாஸ }  
 { வாகவெடுதொஸநா நஸா சிந்தவா-ராஸம }  
 { வகுவொமமகாண்டொவராஸாங்கவதி ||

கவெவ-ராஜம்-உருஷென்கி-வனகாஸநஸம்மதெநெகம்வ தடிர்  
 ஸநம்வனகாஸநம்மதெநெகி-வெநெநிஷெணெ ஐத்யுய-டி-  
 வி யதெடுவெ யஸ்யுளடிஷெவபூரா டி-வெத்திரா வுஷெதஸஸி  
 லாடி-விநிதம்-கீரநாஸ்ய-கெடுவிவ்யாஸம்மம் லெனவம  
 ம்வொஜொயெநஸம்-தெயா கீ-கிராடி-ஹ-ரா-நாசுனகஸ்யா  
 யொந-நி-தரஸ்யா-நயமெநெயுளவியாய வாணிஹொராடி-கி  
 ரு-ம்கிர-கக்யா-கிர-ம்கிர-கக்யா-கிர-ம்கிர-கக்யா-கிர-ம்கிர-கக்யா-  
 கெடுவெடுதொஸநா நஸா-ஸவ-காமலா-வெடுதொஸநா-ந  
 லா-வ-தா-கி-வகஸ்யா-ராஸம-வ-குவொ-ம-கா-ண்டொ-வ-ரா-ஸா-  
 டொ-ஹி-ந-ம-வ-ஸ-ம-க-வ-ரா-ம்-தி-ய-ரா-ம்-ந-ய-க-ா-ம்-வ-  
 ம-ய-ம்-க-வ-பூ-ரா-ய-வ-க-வ-ச-த-ம-ஷெ-டி-ந-ா-ஸ-ம-  
 வ-ம்-ந-ய-க-வ-ஸ-ய-த-ய-ரா-டி-த-ந-ய-ந-ா-ஸ-ம-க-  
 வ-ரா-டி-ய-வ-ம-ல-வ-ந-ய-க-ஸ-ம-க-வ-ரா-ம்-ம-  
 ம-ம்-ந-ய-க-வ-ஸ-ய-ம-க-வ-ரா-ம்-ம-ம்-ந-ய-க-வ-  
 ம-க-வ-ரா-ம்-...

{ வரணவதந ப்ரத்யாவொநா ஸ்ர ஸாடிவரா }  
 { ஐ-வெ-சீ-வ-த-க-ி-த-வ-வ-ா-ர-ெ-த-ர-க-ரா-ஸ-ஷ-ா }  
 ஸோ|| { வ-ஸ-ஷ-ீ-க-ரு-த- | வ-ஜ-தி-ர-ப-நெ-நி-ஸ-ய- }  
 { வெ-வ-ஸ-ந-ா-ஹி-த-ஹ-ஸ-ய-ந-ய-ச-ஸ-ல-ி-  
 ஷ-ி-ஸ-ய-ீ-ஷ-ா-நி-வ-ா-தி-த-ா || ||

ஸவீ நாஸி-வெ-டு-ரா-ந-ா-ந-க-க-ா-வ-ரி-ய-ம்-நி-ர-ஸ-ய-  
 வ-ம்-த-ய-ா-ம்-ந-ய-க-ய-ா-ம்-ந-ா-ஸ-ம-க-வ-ரா-ம்-  
 வ-த-ந-ய-த-ர-ஸ-ய-ா-ந-ா-ஸ-ம-க-வ-ரா-ம்-  
 த-ய-ா-வ-ரா-ம்-நி-ர-ஸ-ய-ம்-ந-ா-ஸ-ம-க-  
 வ-ரா-ம்-...



ஹி தரொஷயாதயாஸவநஹு மெநவ்வொபொமெபாமவ்யாஜெந வ  
 ருபுஸ்யுபரிவ்யு துரயநநவாரிடுகெசுவகாஸிடுபு செபுபீடதஹி  
 ஸம்ஸம்யம்சு மரூ காராவஸைலிவஸநமுராமெ கதடுநககிபீயம்  
 ஸவிதீதடுபிதமஹசுபாராபீயி யம் தஹிநவலிமெசெவதீநீ யீசு  
 ஸம்ஸம்யம்யாரிடு தடுயெய்யார தயடுதி க்வெபு கவடுபெஸொ மபி  
 தெஹ்வொபொமெபாமகஹு மபாசுவகாஸொமத துதிகடுநகநெபி கி  
 ஸபெய்யுஜடுதீசு து சுவஹிஸம்மாரிஸம்வரீமாவீ மாயிசுஸி  
 யுரபீயுரவநாயகஸுடுஸம்மொமஸுமாரிடுகதடுகெஸிகீயுடுத  
 ரம்மநபீமஹம்யெதீமகாபீ ... .. 10||

ஹி { னகஸிநுஸயமெநவாரிடுகதயாவீதொதூரம் தாபி }  
 { தெபாடுநொபுஸ்யுஹுஜிடுதெபடுநமயெஸம் }  
 { கடுதொரூஸாஸவடுபெசொஸுடுகெஸிவாமவமநா }  
 { தீஸீ ஹவஹுசுடுஷொஹம்மொபிநககிஸுஹா ஸபுஹ }  
 ஸபொவ்யுதகம்மஹம் ... .. 26

கெவவாரகடு|| னகஸிநிதி || னகஸிநுஸயமெந னகஸ  
 யுரயம் வாரிடுகதயாவீதொதூரம்நிவடிவநவலிநாநிதடு  
 யம்மதாபிதொஸாநிவடிவதாஹிசுசெநொபுஸ்யு ஹிதெரொதூ  
 வ்யுஹுஜிஹுஜியெசுநமநெயஸாமெசெஸிடுதெ ஸதடுவி மளா  
 வமரீஸிணம்ஸம்மகடுதொஹிஸிவாமயதொஹிசுவநாஸயதொ ரி  
 தடுயம்மநகெகெடுகடுகுவாமவமநாநெதூரஹுவொவதடுநா  
 தீஸீ ஹவஹுசுடுஷொஹம்மொபிடுஷொடுசு துஹுசுடுஸுடுஷொ  
 ஷிடுகடுகடுதெபடுதொரூமககிடுகெநகபு ணயகெபெநக  
 தீகடுகடுகடுதெபடுதொரூமககிடுகெநகபு ணயகெபெநக  
 தெபாநிமடிடுதெசுசுநுணயகநவ்யாடுதொவா வெஸிதயாபி  
 யொஸிதிஸஹாஸபுஹம்மொவ்யுதகம்மஹம்ஸஹாஸொஹாஸ  
 ஸஹிதடுமெஸநாயெணவ்யுதகஹிசுசுடுகடுகடுகடுகடுகடுகடு  
 ஹம்மஹம்மஹம்மஹம்மஹம்மஹம்மஹம்மஹம்மஹம்மஹம்  
 மொயிடுகடுகடுகடுகடுகடுகடுகடுகடுகடுகடுகடுகடுகடுகடுகடு  
 வஸாஹிடுகடுகடுகடுகடுகடுகடுகடுகடுகடுகடுகடுகடுகடுகடுகடு  
 ஹிடுகடுகடுகடுகடுகடுகடுகடுகடுகடுகடுகடுகடுகடுகடுகடு  
 ஹிடுகடுகடுகடுகடுகடுகடுகடுகடுகடுகடுகடுகடுகடுகடுகடு









{ ஹ்ருஹம்மொவிதெவிறுஷீ! ரயிகம் 'வொதூம் சி-ஷீ' }  
 } கூடுதொடுகிராயாவீ வாழி-யார்நிகீடி டிழா நநம் ஜாய }  
 } தெரி சாகடசுய) யதிதெவிலெ தவரி தநம்ரு ரொபிாம் }  
 } பாஅம்ப'லி சூடுஷெநிவ-ஹ்ணம் டவிஷு) கிக்யம் பிா }  
 } ஸ) கந்'நிஜெம் || ... ... உசு }

பாபிகாரிசைகலாப்பெவிதாத ததடுடலிசு சூலசீ வ-  
 நுநாபெசு சிராம || ஹ்ருஹம்மொ... கி... ய... ஹ்ருஹம்மொ...  
 ஹ்ருஹம்மொ... தவரி... ததடு... கவல...  
 கலித... ஹ்ருஹம்மொ... உசு...  
 ஹ்ருஹம்மொ... வா...  
 ம... ஹ்ருஹம்மொ...  
 ஹ்ருஹம்மொ...  
 ஹ்ருஹம்மொ...  
 ஹ்ருஹம்மொ...  
 ஹ்ருஹம்மொ...  
 ஹ்ருஹம்மொ...  
 ஹ்ருஹம்மொ...  
 ஹ்ருஹம்மொ...  
 ஹ்ருஹம்மொ...  
 ஹ்ருஹம்மொ...  
 ஹ்ருஹம்மொ...  
 ஹ்ருஹம்மொ...

{ ஹ்ருஹம்மொவிதெவிறுஷீ! ரயிகம் 'வொதூம் சி-ஷீ' }  
 } கூடுதொடுகிராயாவீ வாழி-யார்நிகீடி டிழா நநம் ஜாய }  
 } தெரி சாகடசுய) யதிதெவிலெ தவரி தநம்ரு ரொபிாம் }  
 } பாஅம்ப'லி சூடுஷெநிவ-ஹ்ணம் டவிஷு) கிக்யம் பிா }  
 } ஸ) கந்'நிஜெம் || ... ... உசு }

கவெவயுகா... ஹ்ருஹம்மொ... ஹ்ருஹம்மொ...



பிரேமஸீம் உஸாஸூவஸூரம் வ பஸ்யபி ப்ராஹ் மெச ப்ரகூகி  
 தர வெ ஸ்வாவஸூருமெஹதஜீவீதெவ்யப்யூஜீவீதெ மதெ ஸகி  
 ந்ஸூலாககாஹீவாகாவாயாநாஹூருவெத்யூஃ இகிலஸஸ்யம்  
 வெ சித்யாமஸ்யாகிர்யதெயஹித்யாவ்ராணத்யாமீ கிர்யதணவெகி  
 சதெநமசிபிராநாயே நஹ தவ்வரெவிவக்யாயந கதவ்ய சித்ய  
 யேவ்யஜ்யதெநாயிகாஸ்ய்யாயீரா வ்ர மஸூரயயெயூகம் உஸ  
 ருத்ரவகெ-ஸாவஹிஸூரஹிரோஹாஹூருதளயீரெ தராக்யூயா-நி  
 ஹத் த்யூகாலயெ ந்யூயாயேய்யாயீரெ தராவகெசுப்யூயீரா தகீ  
 ஹ்யூதீமெசூயீராவெத்ராவஸவகெத்ராத்யூயீராவஸாஸு-ஹ்ம் க்ர  
 தாமஸம்-வெஹ்யெஹி தகெவாஹீயீராவர-ஸூகூரிகி-சுத்  
 வெஹத்ராவஸவகெத்ராத்யூகெவாஹீயீராவெஹ்யெஹி திஹகூணஸ்ய  
 விஹிபிராநக்யாஸ்யீராயீராவ்ர மதெஹ்ரவநாயகஸூரம்ஸூஹ்யூபிராந  
 க்ரதெஹிவ்யூம்ஹஸ்யம்மாரிஹ்ம் க்ரபிராக்யூதஸ்யம்மாரிஹ்ம் க்ரகெ  
 வெஹம்காரம் ... .. ... .. உக||

உரஸிநிஹிதஸூரொஹாரஹ்ம் க்ரதாஜீவமெசுவமெந கஹ  
 கஹவதீகாஹிவாஹாரணந்நிந-ஹவரளயி யஜிமி  
 ஹாரவெஹ்வம்ஹெஹ்ம் க்ரஹதயி விபிராஹிஹிஹி க்ர  
 வெஹத்ராவாஹிஸூரஹிஹ்ம் க்ரஹவெஹ்ம் ... .. உக||

ராமாதிரயாஹ்ம் நஹிதெவெஹெஹெவெஹி யஜிமிவஸூஹ்ம் நாயிகா  
 ஹவ்யூவஹவதெஹ்ம் உரஸி தீஹ்ம் உரஸி தாஹ்ம் நிரஹ்ம்ஹ்ம் க்ரஹஹ்ம்  
 ஹதாரஸூரஹிஹிஹ்ம் ஹாஹெஹ்ம் க்ரஹாஹெஹ்ம் நஹிதெஹி நஹ்ம்  
 வநெஹிவ-ஹெஹ்வமெசுஹிஹி ஹெஹெஹ்ம் கஹவதீஹிஹாவதீகாஹி  
 ஹெஹ்வஹ்ம் க்ரஹி தாஹிஹவெத்யூஹ்ம்-ஹாஹ்ம் ஹாரணஹ்ம்  
 ந-ஹவரளக்ரஹ்ம் க்ரஹ்ம் க்ரஹிஹிந-ஹவரளயெஹ்ம் க்ரஹ  
 க்ரஹெஹ்ம்ஹெஹ்ம்-ஹெஹ்வமெஹ்ம் க்ரஹ்ம் வ க்ரஹெஹ்ம்  
 ஹவ்யூஹ்ம் க்ரஹஹ்ம் க்ரஹ்ம்-ஹி யஜிமி ஹாரஸிஹி ஹி யம்  
 ஹ திகாஹ்ம்ஹ்ம் ஹவீஹெஹ்ம்-ஹி க்ரஹெஹ்ம்-ஹவாஹ்ம் க்ரஹ்ம்  
 ஹாஹ்ம் க்ரஹெஹ்ம் நஹ்ம் க்ரஹ்ம் க்ரஹிஹிஹிஹிஹிஹிஹிஹி  
 ஹாஹிஹ்ம் க்ரஹ்ம்ஹ்ம்-ஹெஹ்வமெஹ்ம் க்ரஹ்ம் க்ரஹெஹ்ம்-ஹவாஹ்ம்









கொடுக்கும் மொழி மாரம்சு துறந்த மலர் குறைபொருள்  
நீய கீர் அகாரம் ... .. நூ||

கொடுபாயத றுக் குடி உவநாவி நவொய துளை }  
மெய்யு | நயகுநெய்ரடிவிதசெநநயொடி விவாதம் வு }  
வாடி | தவடுபு சிவநிபும நானெவஸஸம்வஸ }  
ஜாதகுவாடி மவடுவ சிவநெய்யடுகொகும் வ }  
உயாய் ... .. நூ||

நாயகஸிவராயா கிஸயெ நகுவி கா நாயகா வகுந  
கூரா தகோ மகொவ உகிய துயலிநெ நூ கொடுவாடிஷ்டம் லு  
காபிரவ நானு குவிகைவரவ நானி து நகந் நிலை கராதி கக  
து கொவஸஸெ நகொவகர தகடு அகடு தெ யத்யலிநெ நி  
விமெவாவி விஷ்டிள நகிளாஷணெவிவ ந விடுஷ்டம் விமெவ  
ஸெநாவி தகடு அகடு தெ யத்யலிநெ நி சுநநய லாக்கந  
கநெய்ரடிவிதசெந நபார உலி தகோ து நவவீ யாடி ந  
கிய துயலிவெநு நி லு வாடிம் லு வளகா லு விவாதம் கவ  
தொகநகோ து நானு வாதா திகுசு தவ துடிவாகெ கவிநாய  
தெ திஸெபா நகர உம் தடிய நகய குடி விடு வளடி உவ்வா  
ர்தலிநெ ி ஸய நாலுா நீ வெவஸஸம்வாநகிளா த கிந்த  
நி தகிடிவஸி கவவொகய வெவஸஸஜ ந நெவிவ விவடுணா திகி  
கிஸ்வாடி மவடுவாடிவாடுவெவஸஸிவ தடுவெவ வுயாய்  
டிஷ்டாயம் விஷ்டி நடுகொகும் கொவஸாதி நவவதீ கி வஸவ  
யடி சுகுதிநடுவீ யடிஷ்ட கா திதி தகம் யலாவிநீ யெவ கிவ  
கவஸகாரா துயலிள ஜாமிநு காஸகம் உவஸ்வெத் தவிஹஸ  
கிநடுவஸிநெ தாவஜாய தகி- வலாயா து துநெவகொ ரொ  
வணெவியியலிவெகவ கிநாவு தெ கிநடுகொகொலாவ சுடி  
தெநவியியலிவகவாராயா கிஸயெவாவி ஜி தெ சு து நாயகாவீ யா  
டிஷ்டாயம் மலர் கிஷ்டவீ தா நாயகொடி ஷ்டி கா நகடு தெ வீ  
அஃஸ்யம் மாரம்சு ஷ்டி கொடியவா யம் நகடு குறைபொ  
காரம் ... .. நூ||

{ ஸூத நகஜஹிஹிள நகவஸுபவாஹ நகஜாங்கு }  
 { ஸூதவகஹாவிதொவனவாவியொஹகுச | உதிநி }  
 யொவ { மஹிநாபெகியமாதீயிதாஹுர நயவ ஜஹிநவ }  
 { ஜஹிநவ துஹிநவ || \* \* \* \* \* }

கூவிதா. நாயிகாண்டகாயதொ நாயகஸ்யுஸூ திஹிஹிஹி  
 ஸூதநிஹி || ஹெஸூத நகவஸூதநாயிகாஹிள நகஜாஹி  
 ஜஹிஹி துஜஹிஹி நகவஸூதநகஜாஹி ஹிள நகவஸூதநாயிகாஹி  
 கஹாவிதொவனவாவியொஹகுச | உதிநி துஜஹி  
 மஹிநாபெகியமாதீயிதாஹுர நயவ ஜஹிநவ துஹி  
 ஜஹிநவ துஹிநவ || \* \* \* \* \*

{ ம வாயி ம வாயி ம வாயி ம வாயி ம வாயி }  
 { ஸூதவகஹாவிதொவனவாவியொஹகுச | உதிநி }  
 யொவ { மஹிநாபெகியமாதீயிதாஹுர நயவ ஜஹிநவ }  
 { ஜஹிநவ துஹிநவ || \* \* \* \* \* }

நாயகொஹி- மஹி ம வாயி ம வாயி ம வாயி ம வாயி  
 ம வாயி ம வாயி ம வாயி ம வாயி ம வாயி ம வாயி  
 ம வாயி ம வாயி ம வாயி ம வாயி ம வாயி ம வாயி



தெதெயயாலாதயொ தூவ்வவ்வ பரிவரிவாரெனெழுந்தகந்த  
 வொவாரெ தவயகுநடுவொவாறுயாஜெயா. சும்ஸூதரெமெ  
 காஜி திழாதிஹஜீ தீவஸம்பம் - சுதூர்வாபொவகு தவவ  
 சுதூவீ வாமாசிஸம்வாரீ மாவம் - நாயிகாஸ்யபுரேழாப நாயகொ  
 நகசுகுமம் ஸவொமம்ஸூம்மாஸம்ஸெம ஹார குவம்ஸூம்மாஸித  
 பிஜிகிரகாமகாரம் || ... ..

பொல { நாவெதொநடுதெயநய்லி பஸம் ஹூயாபெகெரூ }  
 { யஸாவூதெதொயாடிவயூ டிவஸெவிஷஹு ஹூடிபெய }  
 { காது ய விபூதம் | சுமெஜாதிரஸு ஹூதெசெவெவி }  
 { ஹிதயொஸிபயுகூயாவி ஹூஸொஸெமெஹெ ஸவஹிஸ் }  
 { தவகு திகெரெஜாதெநாவிஹெஸெயுஹீதம் | ௩௭ }

சுவெவயூக்யம்:- நாவெதஹி-யொஜாநிசுநடுதெயநயூ  
 யூசயாஸவீநாதிசெஸஷம் நாவெதம்நாபமதம்கீவயம் ஹூய  
 ஸம்ஹூயாபெகெரூவெ பஸுபஸம்ஹூடிவெ பஸம்ஹூடிவெதெஷா  
 வாபெகெரூவயுவெநெநடுஸவ்யுதம் நவஜிவீதம்யம்ஹீயு ஜாயதநி  
 நஹிவஸம்காஅயதெநாரதும்.சஸெயொமெயிதீயாவிஷஹுஸஹி  
 க்வாயதூபூடிசயகூணியூதம்சூரெ ஹூணயாஸிதம்ஸம்ஜிதம்சுமெஜா  
 நியஸுபெவெஷெநெஹூதெசூகூரெஷெசுவாகூதெவஸகீதய்யூம்  
 கூயகூதெசூநாவிபூகாரெணகியூதூரூநாயபாலவதி தயாவி  
 ஹிதயொய்கூதயொயூபெஸாடிபெஷெயூம்ஸெமெஹெஸம்மெஹி  
 தவகு ஸம்ஷபிஸிதஸுபுதிகெரெஸெவொபெஸகீவெயொபெயூ  
 வவிகாஸெஸகீசுயூம் ஸவஹிஸெஜாவிஹஸு ஹாஸம்சூகூ  
 ஜிதம்ஸூணயகொவெஹீதம் விவ்யுஷஹிதீவஸம்பம் சுதூகொவ  
 ஸாணம் நாயிகாஸ்யபுரேயூபுநாயகொநகசுகுமம் ஜிநாநகாரம்  
 ஸவொமம்வெஷெயூதம்ஸெம ஹார குவம்ஸூம்மாஸிதபிஜிகிர  
 காமகாரம் || ... .. ௩௭

பொல { மெதெவெயொவெஸெபூணயவெஹூஜாதெவிவெதெ }  
 { நிவூதெஸ ஹாவெஜநஹவெநெமஹுகீவாரம் | தஹ }  
 { தெதெகூரெதெதூகூரெ ஹூயஸவீ மதாஹூஸூடிவ }  
 { ஸாது நஜாமெகொமெதகூடிவகீ ஸதயாயஹூ }  
 { ௩௮ || ... ..

வியெணவரிஹகுதாநாயிகாவலியாண்டிஸாண்டவபிராண்டவபுரஸா  
 வஜாஹ||மதஹகி||ஹெவிய்யவலிவெபிராவெசொராமொஹெகெம  
 தெகவமதெஸதிததம் வுணயவஹமஹோநெவ்யுணயெமவெபு  
 ஜாக்யுதம்பவஹமஹோந்ரூடிபாயாடிஸொவஹமஹோந் கியதெதகா  
 ஜுஸஹததிரம்-தஜ்ஜிநிமஹிதெநிவ்யுதெஸநிததநகூரண்டிஜாவெ  
 ஸளஜெநெ)நிவ்யுதெகவயாதெஸநிததஜாந்ஜெநெதஜிநுஜெநெ ஜ  
 நஹவலாஹிநுஜநஹவவஹம் சுமுதம் மஹதிவ்யஜிதிஸநிததி ய  
 சுதலிவஹிந்மததாநு யாதாநுதாநு லிவலாண்டியெஷம லிவலெ  
 ஷமஸ-வெநெநா விதம் தாநிக்குயம் உதெக்ஷொ தெக்ஷொ  
 ஷபுக்ஷாவூபுக்ஷாஜிஹூடிபாயாசதயாசதவ காஸெணநடிநி நஹி  
 ஜிதஹதியசு தத கொஹெதம் கிங்காணிநிநஜாநெ நாவம  
 ஹாஜிதிஸண்டயம் சுசுமதெவெபிராவெஸஹதொஜிவாக்யவதஹஷ  
 யெநக்யெகெணவெபிரஹாநிமஹி)நெ - நிவெஹொநாஜிஸண்டாஸீ  
 ஹாவம்-சுசுநாயிகாலாயாண்டிஹெதஹமகாரம்- 125

{ விசுவிரஹிணொசுதகூளாசதுபா ஸயீசுசுமா }  
 { துயொநடவலிவஜமஜ்ஜாதஹகுயஸிபாஜமிநடி }  
 ஸொ|| { தெதா||கஸிவிஜெநஜீவெயாதெ நிஸாஜியிரகு }  
 { ஷயொம்பு ஸரதிசயாவஹிதயகுநொசு யாவ }  
 { தயாவசுதீ|| ... .. ||126|| }

கவெவஹாக்யம்|| விஸெகி||விசுவிரஹிணொ||விசுவாஹிவயம  
 யொம்பதகூளாசதுபாஉதகூளாயாஜிஹூதகூயெநக்யுதாசுதீயீயாத  
 யாஸயீசுசுமா துயொஸவலாஜிதஸாஸீரயொஹமகுயம் நவஹஸி  
 நடிதெதாம்ஸதஹஷ)தொம் ஸஜாமஜெநெகிஸெஷம் யகுநொம்  
 யவதிஸயவஹவ - யவஹநளவஹோநுஷி யெதெ)கஸெஷம் த  
 யொஸிபாஜிஹஹகாமாசஜிஹுவந்நவந்நகுதநிவஜாதம் உத  
 ஹுததெதாஜீவெ)சுயெதெநிதெஸஹநிசுயேவிசுயெஹுணயாதெ  
 ஸநிசுததநஸுஜீயவதுதாபு திவதிரஹஹஹிபிலலாடிநெஜா  
 நு)ஸண்டாஷணாஜிஹாவெநெத)வமதவ)நிஸாண்டாதிரியிரகு  
 ஷயொம்பதெயொம்பவஹிவஹஹகயாவலாவம் யயாதெந வ்யகா  
 ஸெணவ ஸரதிவ வத)தெதயாதெநவ்ய காஸெணாகிம்)ரதஹ

புலவர் தீதிலம்பெய்விராது உயொய்வுறுவிணாஃ வரவூர  
 செலகயநெதரெதரவிவெவாவஹிதிவாவம்மெஷூ நா  
 சிலனூர்வாவநாயிகாஸீயாஜியாவநாயகொநு சுஞலெவ்வா  
 வானநரூஸெமொமபுமுமாரொஜாகிரலுகாரஃ||நக|| ... \*

பொவ { உவொதொரணலாகாவிரலிதாடிவெஷெவெநெநீவ  
 { வெஷெவெஷாணாவெ கரலிதெநலிதொ நொக  
 { நூஜாதொடிமீடிதெஷெஷெவொ உயொயரவரெணா  
 { வெஷாதககூஃஹாவெஷெவொ வயெவெவ் விய  
 { ஸுவிஸதஸுநூரகூதெமெ|| ... ச||

கெவவொகூ|| உவெதீ||உவொ சூயதாதொரணலாகா  
 தொணலூக் உவெஷெவெவிரலிதாநிதிதாஹீவெரெநீதொ  
 துெநெநலிவிரலிதாவெஷாணாகூஸெலாநாவூகூஃ வுக்கெ  
 வண்ணெதெநலிதெக்கூதெநூஜாதொடிமீடியாவிரலுதொடிமீ  
 கூஸெலெவெஷெதெக்கூதெ சூயாராகூஃ மூஹாவெஷெ  
 வெஷெவெஹாவூகூயதெகவெஷெவெவொ விஸெஷெ வெஷெ  
 வாவெஷெவெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெ  
 ஹாவெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெ  
 நாயிகயாவிரலெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெ  
 வெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெ  
 வெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெ  
 நாயிகொநுகூஃ வு வாவானூரவெஷெஷெஷெஷெஷெஷெ  
 தொவெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெ||ச||...\*

பொ { காவெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெ  
 { மெதெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெ  
 { வெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெ  
 { ஸவாவெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெ  
 { டிவெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெ  
 ... ச||

யெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெ  
 வெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெ  
 ஸிதெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெ

வாநராமதெவ்யாவெவகியாஜாஜா சஜிதாநெந சூலீம்மு  
 வரிரவமு தஹ்மீர வெகஷயாதஸு) ஸம்மீ ஸதம்மீ: தவ்லீஹ  
 வெகஷயாவாமயாந ஹலிவவாஹ ஹஸு)உஜிதகசுயிததசு ரஹ  
 ஸு)நாநீமுஹாமதீவ்யுயம்மீயாவயீரிதீவெலாவஸு) க்வெயடாநீ  
 தேவசூநெதவ்யு)நொவெச க்ஷணீவீஜீவீதயாரயிதம்நஸுநொ  
 தீதெய்வாநுவுவவந-ஹெஜெஹெஜெஹெவஷிததாயுதீகீத  
 ராநீதயுட்குஷுரொடீவயுடீ உத)சுவாததஸுஹாஸம் ஹா  
 வெநஸுஹிதயயாவவதிதயாவதாஜாலீம்மு) தெநகீத வெந  
 யு)தெநகஷு)சுலீநிஜிவவெவெ) ஜொஷாமதெவெ) ஜொ ஜொரஜ  
 மீஹ்வதஸு)ாமஜீவ்யு)தவ்யு)ஹிதா வகிதாஸீதி ஸஸவ  
 யீஷஷுணவாஹீவ்யு)யம்நாயிகாஸீயாஜியு)வநாயகஸு)ஸஸஹொ  
 மஸு)மாஸு)சுத நகீதஹெ)யு)சு)ரஸு)காஸு) || ... சஉ||

ஸொ வ { சூஸாகு)வ்ருணகீவடாஜுவீஹிதளவாஜளகரொ)த்யா }  
 { உரா)யு)ஜெநாமதஜிவ்யு)ணொ)கிஹலிதநஸு)ரஷு)ஜெ }  
 { ஜீக்ஷதெ)ஜியு)தாவவதிவ்யு)தீவவவநா ஸவ்யு)வஸு) }  
 { ஹாஷதெ)தநு)ஜிஷு)தநிஹ)ரவ்யு)ணயிதா)ஜெ)நொ }  
 { விர)ஜெ)ஜாயம் || ... .. சஉ || }

நாயகொகூ)ஸூஸாகு)கி || வ்ருணகீவ்ருணாஜி ஜிஸாகு)உ  
 தெ)சு)ஷு)வ்ருணாஜி)கரி)ஷு)தீ)த்யா)ஸு)கொ)த்யு)யு)ம்) சூ)டி)ரா  
 உ)ஹ)ஜி)நா)தூ)டி)ள)வ)ர)ண)ள)வ)டா)ஜ)வ)ி)ஹி)த)ள) வெ)ஹ)ஹு)ஹ) ஹ)டி)  
 த)ள)க)ரொ)கி)சூ)ம)த)ஜெ)ஹ)ஹ)லி)த)வ்யு)ஜெ)ந)கெ)நா)வி)ஹ)ஜ)நா)சூ  
 வ்யு)ணொ)கி)சூ)ஹ)டி)ய)தி)ஷு)ஷு)வ்யு)கூ)நொ)ஜீ)க்ஷ)தெ)நா)வ)தொ)க)ய)தி  
 ஜி)யி)சூ)ஹ)வ)தி)ஸ)கி)வ்யு)தீ)வ)வ)வ)நா)வ்யு)கி)க)கு)ஹ)வா)கூ)தீ)ஸ)வ்யு)வ  
 ய)வ்யு)யா)ஸ)ஜி)ஹ)ா)ஷ)தெ)சூ)ஹ)வ)தி)த)நு)ஜி)கா)ஜா)யா)ம்)கி)ஹ)டி)ர)வ்யு)ண  
 யி)தா)வ்யு)ண)யி)ந)ரா)ம்)ஹ)ா)வ)ம்)வ்யு)ண)யி)தா)கி)ஹ)டி)ர)வ்யு)ண)யி)தா)வ  
 கூ)த)தொ)ம)டி)ண)வ)வ)ந)வெ)ய)கி)வ)ஹ)வ)டி)வ)ம்)தி)ஷு)த)ஹ)ஸூ)ஸ)ா)ஜி)ந  
 ஶ)ஸ)ஷ)டி)ய)கூ)த)கொ)வொ)வி)ர)ஜெ)ய)டி)யொ)ஜெ)நொ)ஹ)ரொ)டி)ய) உ)கி  
 ஸ)ஸ)ஹ)யீ)ஷ)ஷு)ண)வா)ஹீ)வ்யு)யம்)நா)யி)கா)ஸீ)ய)ா)வ்யு)ம)ஹ)வ)நா)ய  
 கஸு)ம்)ஜி)ந)கூ)த)வி)வ்யு)ஹ)ஸ)ஸு)ம்)மா)ஸு)ம்)ஜி)ந)கூ)த)ஹெ)ஷு)ஹ)நு)வ)ம்)த  
 ஜி)ஜி)கி)ர)ஸு)கா)ஸு) || ... .. சஉ ||

பெரா வ { லாயாவணிக்ஷாந ஜைசவவெநராஜஜெநெம்வாதி }  
 { தாதாவெணெவகூதாமவெலாஜூததரூயாஅபூசுப }  
 { துஃஃவஃஃவிராஸஸ்பாபரிதொயயாபிநவலீஜெவெ }  
 { ஹாதயாவதிஃசஃஃவெ, ஜெளஜேயு விமஃஃஷண }  
 { வ்யஸவஜீகொவெ, ஷகாஃஃசுபீ || ... சக }

கவெவஃகரூ || வெசுகீ || ஸாநாயிகாசஜைசவவெந ஜீஃய்யா  
 ஹாஷிதெதீக்ரஜைஜெநெம்ஸவீஜெநெநயபாவணிக்ஷாநி யாவகூ  
 ஸஸ்பாநவாபிநாசூமதிதாசூதாமஸம்சுதாவராயஸுபவதஃஃ  
 வ்யியஸுபஃஃஃசுததஃஃவஃஃவெதவெபாநீஜூததரூபிதீஸீய்யு  
 வாஹுதெதரூயபஃஃதஃஃவரூபிநவலீஜெஸுபிநய்யஸுபஃஃஃ  
 யயாமவகிதயாவரிதஃஃவதிஃஃசஃஃவஃஃவெ, ஸஸ்பா உவசூர  
 ஹாபிஜேயு, விமஃஃஷணஸுபிஜேயுபிவ்யா, ஸவீஃஷண ஜிஃஃ  
 ணயஸுப, தயோஃஃஃஃஃவெ, ஜெயி, யகூஸுப, வரஜீஃஃஃ  
 ஹாவிக்ஷாஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ  
 யொவருதவநாயிகாஸ்யிபு, ஜிஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ  
 மாரஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

பெரா வ { டிஃஃரூஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ }  
 { தஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ }  
 { ஹுஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ }  
 { வஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ }  
 { வதஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ } ... சசு }

கவெவஃகரூ || டிஃஃரூபிதீ || ஜாதாமஸி சூதாவராயெ  
 வெய்யஸிவ்யி, யதஜெ டிஃஃரூஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ  
 தஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ  
 வஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ  
 ணாரூஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ  
 தஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ  
 ணாநகிவ, திகரெஸகிஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ  
 ஹாஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ  
 ஹாஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ  
 வஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ











ருடுகொவெவிசெய்து ஜெயாடுராஷா தின்குத்கி திராறுதிரெஸு  
 ஸெவெடினெ குஸெரு தடகிடுஸெடிவ்வாநுஹு நாவராபுதிந  
 செஹுதிருபடிசெவதாடிநாஹதெயுடிஸெடுஸகவாஸவ  
 ராபாவணிதஸாடுகெகா கிவவகிதடிஜெஹுயுடுதநவவலாவா  
 வாரொஹிஷிரொஹநகெராஹிகவகுசுறுதெ வடுராசுடிடுதெ  
 ரொஹநகிறுபடுதெஜெஹு தணதடிடிடுராஹநகிறுபடுதெ தவாஹம்  
 காஸ்டிடி தாவிரியாஹவலிநாவலி நஹவாஜீதடுத்காரணாச ருடிடு  
 தடிதிலாஹம்சுதடிவ மஹாயாவாடுதடிஜெஹுதிரணுநாயகெ  
 நவடுரா ஹுருகுதெயாவிதஹாஜெகூா தடுடுயவடுகூா ஹுருபு  
 யுஹுதிநாடுபடுதடுஜெஹுதெதடுஹுநசுஜெடு வலிஹடுபடுஜா  
 ஹிநிடுசெடிஹடுதடுநடுபடு கடுடுதாஸடுடுயடு - தகவாபாவ  
 ஹடுடுஹுடுவடுராஷாநுயாகிடுசுடுதடிசுடுஹுடுடிஹுடு தடுடுஹுடு  
 வெடுஹாஸூலாஸுகுதடிசுடுஹுடுதடுதடுயாசவடுராபடு நடுவஹடுவெ  
 ஹிடுகிறுபடுதடுவாஹாவடுராபடுகடுகடுடுவெஹுதடுவடுசுடுதடு  
 யாஹவாநவடுராபடுவெஹுடுகடுநகடுடுவடுஹுடுதடுசுடுஹுடுதடு  
 நடுவெடுவடுராபடுயுடுதடுவடுராபடுமீ கடுடுராணாடுடுசெடி ஹடுடுதடு  
 நடுநடுயடுவடுசுடுசுடுதடுதடுதடுயாதடுஹுடுஜாஷவடு ரொஹநாஹி  
 சுகுதடிதடுஹுடுதடுதடுஹுடுநமஹுடுஜெஹுநவவலாடுவெஹுடுடுஹடு ரொஹநம்  
 கடுடுராஷுடுதடுஹுடுதடுதடுயா கடுடுஹுடுதடுகா ருடிடுதடிதடுடுதடு  
 ஹாஹடுயடுதடுவஹடுராஹநடுவடுடுஹுடுஹுடுகடுகடுகடுஹுவாஹிடுதடு  
 ஹுடுதடுவடுஹுடுநடுவடுவடுஹுடுஹுடுஹிடுஹுடுயாடுவடுஹுடுயாசுஜாநடுதடு  
 ஹுடுதடுநடுராஹுடுதடிசுடுஹுடுஹுடுஹுடுதடுதடுயாவடுஹுடுதடு ரொஹிடுதடு  
 ஹடுதடுவ கடுடுஹிடுதடுஹுடுதடுஹுடுஹுடு ஹிடுதடுதடுதடு  
 தடுயாடியடுடுதடுவ தடுநாஹிடுதடுதடு கடுடுராணாநுயாடுடிடுதடு  
 தடுஹுடுதடுவடுஹுடுசுடுநாடிகடுஹிடுயாடுஹுடுமஹுடுஹடுஹடு  
 ஹிடுதடுயாடுஹுடுஹுடுஹுடுஹுடுஹுடுஹுடுஹுடுஹுடு  
 மடுஹுடுயடு | யஸுடுராஹாஹிடுநடுஹடுவாடுதடுஹுடுஹிடுதடுஹிடுயடு  
 ஹிடுநாடிகடுஹுடுஹுடுஹுடுஹுடுதடுஹுடுஹுடுஹுடுஹுடு  
 வடுஹுடுஹுடுஹுடுஹுடுஹுடுஹுடுஹுடுஹுடுஹுடுஹுடு

ஸ்ரிஷ்டீக்ரோந்தி திநபியா சி-ஞலயாபுராண நாய  
 ஸு-வத்யுஷிவஷநவிநகீம் சி-க்யுதாசிகம் டீ  
 ஷ்டீம் | நொ தீக்ஸாஷிதிநவய-ஞயெஷ்டீ தம்வி  
 உயநீ வஸு தாவம்வமதிதரூ-ண்ரெப் லி ஜா  
 நொஸஜீதா || குக ||

வ-ஞயு-ரீளெழி நவலி தாலீ திவஸு தாவம் தாயம் நா  
 யிகாயாகூடு தாவாஅம்ஹக்விராஹ - ஸ்ரிஷ்டீ - தரூ-ணீயுவ  
 தீரெப்ர ஜிப ணயெஜா தெஸம்வ-ஞயெ ஸதிஜவாரணம் விவா  
 யவ காஸரீநடி து-மு-ரூ-ஸிஜார-விஜாஸம்ஹாம ஸளவ்யம்  
 விஸெஷணஜாதீ-த்யு-மு-ததாநீ-சி-ஞலயாகஜியாலயா புராண  
 நாயம்-புர-ணஸூ-ரீ-கிதி-கீ-கம்-ஸ-ஸி-ஷ்டீ-நாவீ-யி-தீ-சி-வ-க-வ-ந-  
 புராணாநா-யெ-ய-வ-தி-வ-ம்-ந-க-க-வ-ய-சி-ஸ-தி-வ-ந-வி-ந-கீ-  
 வ-வி-ந-க-ந-க-க-ய-த-தி-ந-வி-த-வி-ந-க-க-ய-த-தி-ந-வி-த-வி-  
 ஷ்டீ-கி-தி-ந-வ-ந-வி-த-வி-ந-க-க-ய-த-தி-ந-வி-த-வி-  
 வ-தி-த-து-நெ-ந-ப-க-அ-ர-ண-ந-ய-ய-ய-வ-வ-ஷ்டீ-த-ந-வி-வ-  
 வ-ரா-ஸூ-தீ-ய-தி-ப-ஷ்டீ-வி-த-ய-நீ-வ-ஸ-ந-வ-ஷ்டீ-  
 த-வ-ண-க-அ-ம்-ரீ-ள-ெ-ழி-ந-வ-ண-ி-த-த-லீ-தி-வ-ந-வ-  
 ஷ்டீ-ய-ம்-க-து-ந-அ-க-த-த-ய-ய-ப-ய-ய-ந-ய-ந-க-  
 ஸ-ம்-மா-ர-க-ந-ப-ய-ய-ய-வ-ஷ்டீ-அ-ம்-க-  
 ஸ-ம்-மா-ர-க-ந-ப-ய-ய-ய-வ-ஷ்டீ-அ-ம்-க-

வா-நெ-ஹ-ம-ய-வ-ந-வ-ரி-ஹ-ஸ-வ-வ-ய-  
 ய-ந-ண-ா-நெ-ஷ்டீ-நெ-ய-நெ-ய-வ-  
 ய-தி-க-ய-வ-ண-ா-நெ-ய-நெ-ய-  
 த-வ-ரு-ஹ-ஸூ-தீ-ம-ஷ்டீ-வ-ல-  
 த-ஸ-டு-த-ய-நெ-ய-வ-  
 நி-ம-ட-த-ஸூ-ஷ்டீ-வ- || ௫௨ ||

வ-ய-ஸ-க-ந-ய-க-ந-ய-க-ந-ய-க-  
 டெ-த-ரி-க- - வ-நெ-ஹ-ம-ய-வ-ந-  
 டெ-ஹ-ஸ-வ-வ-ய-வ-ல-ஹ-  
 வ-க-நெ-ஹ-வ-வ-ய-வ-  
 டெ-ய-நெ-ய-வ-  
 க-ய-வ-ண-ா-நெ-ய-வ-











தெய்வக்கவவா-வஸ்யமாஸிநதிஜாதிபுலகாரம்|| .....௫௮||

{  
 ஸகூநாநாஜிய்யஸ்யுடவநபுலகூஜாயதெய்வ  
 }  
 ஶோ {  
 விஜாஜ்யுஷா யஸ்யுநதெநுலவதி வவாரிடிவஜி  
 }  
 {  
 கூஜாநஸஸாரிதஸ்யுநாமதிகுஹ்மநிகடவடிஷா  
 }  
 {  
 யிநிபுராணநாயெஹநாநாநஸ்யுவிஜாஹவதி திவிபும  
 }  
 {  
 வுஜிஜிய்யாரிசுயேவிசு|| ... .. ௫௮||
 }

ஸவீஷீஜாநகரணாயவொயிதா நாயிகாஸஸ்யு சஸாரி  
 யுபுஹ்யாநிவெடியதி - ஸுயுகெயி- யஸ்யுபி யஸ்யுநாநி  
 நாரியெயிவிஸுயூகா நிஸஜிவவயபுடிஷா தாரணாதரிசா  
 தரிசுததீஸ்யுடவநபுலகூஜாயதெய்வதி  
 ஶிவயஸ்யுநதெநுலவஜிஷுஷாசுவவெகாசுஜிடிவவரெ  
 துரீசுலகூகாநாநஸஸாரிஷுஷுசுதரிசுஸாநீதிஷுஷுகாநா  
 நஸஸாரிஷுஷிஷுஷிஷுஷிஷுஷிஷுஷிஷுஷிஷுஷிஷுஷிஷுஷி  
 ஶெஸுரெ சூமதிகுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷு  
 ஶிஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷு  
 வஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷு  
 காஸெணவஜிஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷு  
 துஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷு  
 ஶவதிஷாநீசுயுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷு  
 யிகாபுமஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷு  
 வெயூயிதாஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷு  
 ஶிஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷு  
 வஸுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷு  
 வஸுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷு

{  
 ஶவெஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷு  
 }  
 ஶோ {  
 கூயுநாஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷு  
 }  
 {  
 வெயூயாவதெதிகுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷு  
 }  
 {  
 துஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷு  
 }  
 {  
 வஸுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷு
 }

சுதிகுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷு



ஸாடியாதி கிலஸ்யஸ்து ஸாரஸவநீபநுரெணொ லாஜதய  
 நெநகதயம் தநிவிதாஷ வபதம் துராகி மஜிதெ விவிதஸு  
 நெவ்யுரெமெரிதயநெநஸம் ஸாநாநிவாகிகலாவம்மதாஜதெ  
 வம்மஜிதெஷுதநகயம் நாநிவஸவாரீ லாவஸம்மொமஸ்யம்மாநய  
 யொ துஷஸாநவகெ.சநகநுளநி ஷெவெதெயதூநெயா  
 நய்விதாலிநள | ஷஸநஸஸநா நீநிவஸம்மொம உஷாஷு  
 தம் | டிதிகுதெவெஷாசுதஸம்மெஹாஸநவம்மஸ்யம்மாநிநகிஷா  
 கிரகாகாரம் || சூ || ... .. \*

ஸொ  
 { நிஸுஷஷய நகவந தஸநதடம்நிபுஷ ராமொய }  
 { நொநெதெதநுரநிநெநவநகிதா தநீதவெயம் }  
 { தநம் | ஷியாவாநிநிநு கிவாயவஜந ஸ்யாஜிதாந }  
 { வீவாமநெவாலீஸாநா திதொமதாவலி தவந ஸு }  
 { ஸ்யாபிஸயாநிகுக || சூ || ... .. \* }

நாயகரிநெதநம்மகூலவரிமதாநகரீரண ஸம்மொம  
 விஹாநுதீ நாயகரிஹ || நிஸுஷஷி || ஸநதடம் கூவதடம்நி  
 ஸுஷஷய நகவநம்நிஸுஷஷயயாலவகிதயாவு நம்மவிதக  
 நயஸா ததயொ துஷயநெயாநுஷம் நிபுஷ ராமம் சவம  
 தாலு தகம்சவம ததாநவநுராமொவாநெநுரநிதெயு  
 சநகநெகஜுரஹிதெநி தவயதவநெததநம் வநகிதா  
 ஸிராரிபியாவாநிநிஸுஷு தாவிநிவாயவஜநஸு ஸா  
 ஹுஜிநஸுகிதாநவீவாமநெகிதா தம்சநவமதவீவாமநெநம்  
 வயாநிபயயாலவ தயொதூ தஸ்யாஸம்மொமஸ்யம்மாநி  
 யவஜநவீவாமநெதெயுஷம்மெஷு கிஸநெஸம்மாநிநிதக  
 ஸாஷு ஷெராஷவாலீஷிஷகாஸாநாநகவயாமம.நகதநம்  
 மதாலிஸபிஸய நிகுஷுஸு தஸு நாயகஸுகிதிக வநம்மஸீ  
 வநம்மதாலி கிலஸ்யஸ்துவாலீஸாநகவநயாநெநவஸ  
 மொமலிஹகயநாலுநாயகஸுகயகிவ கயநாலு ததநிக நெவா  
 ஶம்மதாலி தயநெயாவமஜிதெசுத நாயக ஸீயா வ்யம  
 லாநாயகஸுஷம்மெஷுஷாநெயாநாய நகிஸரிபிரகாகாரம்

யபொதுகாவயிரொடு-யமவென்கயபி-பாணா உய்யாஸ பூய  
யாபிதஹகி||கக|| ... .. \*  
... .. \*  
... .. \*

யொவ { உநம்பாங்குஸம்விதாஸவியபாஸம் அம்பாஅ கம்பாஅ }  
{ ஸம்ம-ருயஸுக்ஷணஜாதகாணி யபாஸப்ராபெ யயி }  
{ டெய்ராஷிதெவாடொவாஸகிகெஷிடி-கூலவஸாபி }  
{ கிபிவ்யாஷராதீ தயதூ-தநொபி-யாபி-வெரிடி-ததெ }  
{ நவிஸாய-டுதெ||கூஉ|| ... .. \* }

நாயகொகி||உநாநிதி|| வ-ருவ-டு-உந-தா-த- வ-ா-ங-ப  
ய-ரு-ஸ-ா-ங-கூ-ஸ-ா-பி-வி-த-ா-ஸ-வி-ய-ப-ா-ஸ-வி-ஸூ-பி-ஸ-ரு-ந-ய-ம்- அ-ம்ப-ா-அ-க-  
ஸ-ஸ-க-ந-அ-ம்-ச-அ-ஸ-ம்-ஜ-ப-அ-த-த-ம்-வெ-ப-ா-ஷி-தெ-பெ-ஸ-ா-ந-ா-ம்-தெ-  
யி-பு-ரா-பெ-ஸ-பி-ம-தெ-வ-கி-ம-ரு-ய-ஸ-ு-க்-ஷ-ண-ஜ-ாத-க-ா-நி-ய-ப-ா-ஸ-ம்- உ-  
த-ா-ஸ-வ-ா-த-த-ா-ஸ-ம்-ம-ரு-த-சொ-ஹ-ா-ஸ-ம்-ம-ம்-த-த-ஸூ-டொ-வ-ம்- ஸ-  
ம-வ-ா-ஸ-கிகெ-ஷி-டி-கூ-ல-வ-ஸ-ா-பி-த-கீ-ல-ா-வி-வி-நி-த-ஸ-ம்-ஸூ-பி-கி-பி-வி-  
பி-ம்-கி-வி-ப-ா-ஷ-ப-வ-ள-டி-ப-ம்-ஸ-ம்-த-நொ-பி-ய-ா-பி-வ-ெ-யி-ய-ா-கூ-டி-ரா-டி-  
ஸூ-கி-ஸ-ய-ா-தீ-த-ம்-ஸூ-ஸூ-டி-த-பி-தி-ய-ச-த-பி-டி-கெ-ந-க-பி-ண-ா- வி-ஸூ-ய-டி-  
தெ-கி-ரொ-பி-ய-த-ஹ-கி-ஸ-ம்-வ-ெ-ய-ம்-ந-ா-யி-க-ா-ஸூ-யி-ய-ா- யி-ய-ா-வ- ந-ாய-கொ-  
ந-க-ரு-அ-ம்-ஸ-ம்-வெ-ம-ஸூ-ம்-மா-ரொ-ஜி-தி-ஸ-அ-க-ா-ஸ-ம்-||கூஉ|| ... .. \*

யொவ { சூயஸூகஹம்வ-ப-ரொவக-ா-ஸ-டுத-ந-ஸூ-வ-ஸ-டுத-வா }  
{ வ-ஸ-ஸ-ா-ஸ-ம்-ஸூ-ரு-த-வ-ம்-ப-ி-ந-ய-ப-ா-ஸ-ய-டுத-ந-கெ }  
{ ஸ-மு-ஹ-ம்-ஸ-மா-ந-ப-டி-ய-கி-ஸூ-ய-ம்-வ-கி-டுத-ந-வ-ா-பி-ஹ- }  
{ ா-லி-ம-டுத-த-நூ-ப-ா-ஸி-க-தி-த-ஸூ-ஷ-ஸ-ம்-வ-கி-வ-ம்- }  
{ கொ-வ-பு-க-ா-ப-ா-வ-ா-ஸ-ம்-||கூஉ|| ... .. \* }

சூயவெ-கி||சூயஸூயாஸ-பு-பூ-ா-ஸ-ஷ-டி-ப-தி-ஸ-யெ  
டு-ந-கி-ரொ-ஷ-ம்-வ-ப-ரொ-வ-ப-ரு-வ-பி-வ-வ-ா-ஸ-ஸ-வ-ஸூ-ஸூ-ஸூ-வ-ஸ-  
டு-ந-பொ-வ-டு-ந-க-ஹ-ம்-ந-க-ா-ஸ-டுத-ந-வி-ய-டுத-கி-நூ-கெ-ஸ-மு-ஹ-கெ-  
ஸ-ா-க-ஷ-டி-ஹ-வ-ப-ரொ-வ-ஹ-ம்-ஸூ-ரு-ஹ-ரு-ஹ-ம்-ம-வ-கி-வ-கி-ஸ-கி-வ-ம்-  
ப-ி-ந-ய-ப-ா-ஸ-ம்-ஷ-டி-ப-ா-ஸ-ய-ா-ஸ-ம்-ஷ-டி-டி-ந-ய-டுத-ந-வ-ஹ-கி-நூ-  
ஹ-ம்-ஸ-டுத-வ-ப-ரொ-வ-வ-ா-பி-வ-கூ-ப-நொ-வ-கி-ந-வ-வ-கி-கி-நூ-ஸ-  
மா-நி-மா-தூ-ண-ி-ஸூ-ய-பி-த-த-ா-வ-டி-ய-கி-பு-ய-ஹ-கி-வ-ஸ-பு-தி-வ-ம்-ஹ-  
... .. \*



ஸ்ரீராமாயணம் - அகாங்கியம்.

நான் தந்தியாகாண்பாவாண்பொயிவரொகரீ கொவ பூகாரொ  
ரொஷமும்பிழிக்குகொவாழ்ஸ்தி லம்வையம் சவவரிசம் நாசில  
னாரீமாவம்நாயிகாஸ்ய்யாயிராப்யமஹ நாயகஸூரம்ரண்டி  
ரீநகர்தொவியு அம்ஸூரமாஸ்சுத நகீமமெயா யுகி ரு  
காரம்||

வினாடுமெநிவையுடா நகீநவாநெநெ நவாடா }  
நகீவ்யு த்யாவொத வாராஜூவம் வ்யியதடு }  
மணும்பு வ்யுதூரம்ஸவீ வெயுடுவெயிர }  
கூரூஉம்பு ராஜூகூடுமெயூகூடுமெநூதூம்பு }  
ஸவம்நூயாதிரையாத த்யானுரொவாரிகம் ||

கடுவராக்யம்|| வினெகி|| ஸம்வ்யுதூரம்வாடா நகீவ்யுவினாடுமெநெ  
நிவையுடாநகீநவாநிவயாவொரணக்யுதொ டொமொ ஜாயும்  
தெநநிவையுடாநகீநகீவ்யுடாநகீநகீவ்யுடாநகீநகீவ்யுடாநகீநகீவ்யு  
தநம்புடாநகீநகீவ்யுடாநகீநகீவ்யுடாநகீநகீவ்யுடாநகீநகீவ்யுடாநகீநகீவ்யு  
வ்யுடாநகீநகீவ்யுடாநகீநகீவ்யுடாநகீநகீவ்யுடாநகீநகீவ்யுடாநகீநகீவ்யு  
கடுவராக்யம்|| திரையாக்யம்|| திரையாக்யம்|| திரையாக்யம்|| திரையாக்யம்||  
திரையாக்யம்|| திரையாக்யம்|| திரையாக்யம்|| திரையாக்யம்|| திரையாக்யம்||  
திரையாக்யம்|| திரையாக்யம்|| திரையாக்யம்|| திரையாக்யம்|| திரையாக்யம்||  
திரையாக்யம்|| திரையாக்யம்|| திரையாக்யம்|| திரையாக்யம்|| திரையாக்யம்||

கவிதாம்பவந்திர தீவ்யுவிடிமரூவம்காக்கிலீநீகூ }  
விதுடுமெயூடாரீவிடிவிவலாதகூவ்யுடி வ }  
ஹீமம்மொமொமெ மரூகவதிமெத ஸூண்கூ }  
ஸூடுமெயூடு மொநாநாவஸூவ்யுயயகீர்தம்வ்யு }  
ஹீவ்யுடி || ... .. கூடு ||

கடுவராக்யம்|| கவிதீகி|| விடிமெகதுதாய்வந்திர தீவ்யு தாம்பவந்திர  
திரையாக்யம்|| திரையாக்யம்|| திரையாக்யம்|| திரையாக்யம்|| திரையாக்யம்||  
திரையாக்யம்|| திரையாக்யம்|| திரையாக்யம்|| திரையாக்யம்|| திரையாக்யம்||

நீதிமுறைமுறைகளையும் குறிப்பிட்டுக்கொண்டிருப்பது உடையார் திரிணிலோலி  
 னால் திரிணிலோலி சுவைப்பகுப்பு நான்காவது பகுப்பாகியுள்ளது. திரிணிலோலி  
 சுவைப்பகுப்பின் முதலாவது பகுப்பாகியுள்ளது. திரிணிலோலி சுவைப்பகுப்பின்  
 முதலாவது பகுப்பாகியுள்ளது. திரிணிலோலி சுவைப்பகுப்பின் முதலாவது பகுப்பாகியுள்ளது.

சுவைப்பகுப்பு... திரிணிலோலி சுவைப்பகுப்பு...  
 { சுவைப்பகுப்பு... திரிணிலோலி சுவைப்பகுப்பு... }  
 { சுவைப்பகுப்பு... திரிணிலோலி சுவைப்பகுப்பு... }  
 { சுவைப்பகுப்பு... திரிணிலோலி சுவைப்பகுப்பு... }  
 { சுவைப்பகுப்பு... திரிணிலோலி சுவைப்பகுப்பு... }

நாயகனின் குறிப்புகளையும் குறிப்பிட்டுக்கொண்டிருப்பது உடையார் திரிணிலோலி  
 சுவைப்பகுப்பின் முதலாவது பகுப்பாகியுள்ளது. திரிணிலோலி சுவைப்பகுப்பின்  
 முதலாவது பகுப்பாகியுள்ளது. திரிணிலோலி சுவைப்பகுப்பின் முதலாவது பகுப்பாகியுள்ளது.



கூடகாடிவி தகூடகவலி தா வணகாழி வி தூகலி தகலடி நந்த  
 ருக்கெண்காவாடுகு வணவலீ வெகிவியதி வி தி தா கயபதா  
 தெ தவடி நந்தி வுசுபு யாயி லுக்கெசுவையம் மூல்கூடா தெமல  
 விஜகையா ரஸிவீ த்ஞ்சுவாழி தக கிவலையம் நாயிகா லீ யு ரு  
 மூல நாயகொ நகருத் நதி மலெயாய் திரு லுக்காரம். கூள்

புள்ளொடு டிவாவடு கெயிரய நாடி ருஸு  
 யாவ வகெகா தெ நலு ரி தாய ரெண நி லு  
 தம் மருவெசுபு யாயி தெ | சூ லாடி லு த  
 வகுண மவகெகெவொ கெ நொ நந்தி  
 நொ லி த கவலெவகயா த நு ரு கி ய கு தம்  
 சரி ரம் ... .. கூள்

கவெவகா கு || புள்ளொடு டி தி || புள்ளொடு டி ஜி பு  
 டு ராவகாவடு கெயிரய நாடி ருஸு யாக் தா த லு வி லாய வி  
 பு கு லு யா யு லொ வெவகெ லீ லு ரி தாய ரெண லு டி தாய ரெண  
 கா லொ லு யெண லு கு வசுபு யாயி தெ நந்தி லு தம் மருவெ  
 வகெ நயாயி தெ பு ரு ரி தெ வகி வலி தவ கு லு மவகெகெ நு லா  
 லு ரி தகெவொ தகம் சூ நநெவொ கெ நகெ ரு கவ லு வெந சூ  
 லா டி வி யாயி து நொ லி தகவலெவகயா டி ரு ரெ நொ நொ  
 லி தக சூ லொ லி தக கவலெவகெ நெவல லு வக  
 மவ லு யல ரு லா தயா த நு ரு கா லு யா சரி ரொ லி ய கு தி ரு  
 லி தி தி வலையம் சரி ரொ லி ய கு தி தி தெ நநு கி லெ டு லு கு  
 லி த் லொ து கரு நாலி லு லா வம் நாயிகா லீ யு ரு லு  
 லு யொ ரு நு த ரு லாய் நவ கி கால நாயகொ நகருத் லு லொ  
 மரு மாரம் சூ லு லொ கு தலெ லு லு ரு லு லு லு லு லு லு லு லு  
 கா ரம் யொ லு கா லு லு லு லு லு லு லு லு லு லு லு லு லு லு  
 து லு லு தி லு து தி ... .. கூள்

கலு லு தாலிகு லொ ரு வகெ நநி லு யொ  
 லொ || லெ லு ரொ வல தி ய து தி ம் வி யொ லி வணகாகி  
 நீ வகெ கெ நவெ லி வொ லெ நநு லி லு லு லு  
 தல ரொ லி தல லு லு லு || கூள் ||





வாயிறுமும் சுவரம்வதமீவிதாசெதயபம் ஓதும் விஸுஷம்  
 தொவலுயொசெத்தகிஸம்வாயுஷம் காசாமெதயெதுதெ  
 தநாயிகாபெதயும்ஸாஒவிதம்வப்பாமேயிவாவித உதயெத  
 ஸ்யாமெதயும்பிவிவாவிதாநகரம்மதஉதிகெஒவிதம்வா  
 கவலுவெவிபுதஉதயெதநயாபாநிஷுலீசுதெதநிபெதநிஷு  
 ஜகாமிம தஉதயெதநஸாஸகவஸுவிதாபவம்வெதநிவா  
 யிதம்நஸகவுதகீரூபெதவம்வா ஸ்ரானவாயிமுதொசெ  
 ளுதொவலுயுதயெதநயபாநாயாதிஸயலுஒவித உதயெ  
 பாயிவெதயும்நாநிஸம்வாஸீவாவந்தாயிவாஸீயாபிபயநயத  
 ஸூவிபுமம்ஸூமாயிசத்ரவம்மெஹாநஓவஸ்யம்மாரி தநி  
 சூகெகெவொகாரி || 80 || ... ..

ஸு || { மாகாபநுதநாபுடவ டிபீதம் செய் தொசெதாம }  
 { வெவெசு கஜுகா. உபாயதயெஷாம்பை }  
 { ராமெயாவம் | ஐஷா வொவலியபிபிபதி }  
 { யுதாயி ரெய்யவிவா வீலா தாயெவொ }  
 { வெரேயமுஸம்ஸூவாஷா ஜவீமதாம். || 81 || }

கவெவலுயுத யொகெகி- மூபவபிபீதம்வாஸகெஸு  
 ஸ்ராமெதயும் கீவசீதஉதயெதநாயிச்யபாகாபநுதநு  
 காமம்மதம்வெகெவெகெயுதெ பிஷாமஹாசுவெ சூ  
 மகாவிநாஸகீ நகைநயநமொஸம்வெதொமம் காமம்  
 ரீதாஸவாஸகரோராமு துரிம உதயெதபிராத  
 ருஷவிவெ யுஷெயெதெவெகெவெயெவெ விபாயி  
 னம்வெதெவெதெ வம்ஸெவெயெவெவெகெவெகெவெ  
 தாயி யிமதுமெயொவொவின கணாயிஸூவாஷா ஸூவொ  
 வெஷாதியை ஜகிதநிஷாவெலாவாஸாம் கையெத  
 வெஷாபெவிதொஸகெதெவெவெ வுடுவெவொமதா  
 யிமகாபநுத மூபவபிபீதம்வெதெதநயெகெ  
 கீநாயிகாபநுதநாயிவெதெதெயெதெதெதெ  
 நயயாபுதம்வெதெதெதெதெதெதெ கெகெவெ  
 துதெதெதெதெதெதெதெதெதெதெதெதெதெதெதெ  
 துதெதெதெதெதெதெதெதெதெதெதெதெதெதெதெ



வம் | தமெததாயக்கெ வுத தபு- தியகூடி }  
{ மூவவொவிஷணாயகுணக்சீ கிவிநஸவீ }  
{ மெமணயகி || || ௭௩ || }

ஸமெதி-மெஸமெயகு-தக்சுநடுஸுரா ஐதரநாயிகாயாகிராம்  
மீணிரணிதமெவமொகி கிணீஸிணீதம் சூகணக்சுஸிஷிஷெஷெஷெவ  
சூவிமஷெவஸமஸாஸீஸுஷெஸிசியிதமஜமும்பிவிஸிஷிஷெஷெ  
மூவமெய்க்சவவதகிய துஷெதசுராங்கூயக்கெகருதுஷெவீதிய  
தீஷெ தபு-தயகூடி மூவவொவிஷண வுததபு-தயம் வவி-  
ஸாஷிஸு-குஷெ-கூடி மூவவஸவமெ-குரிவவநவ-வுததபு-தயம் வத  
தடி மூவவ-ஷெ-தஷெவவிஷெ-தநசூவகுணக்சீஹி-கீ-கிவிஷெ  
கிவிந மணயகி நவிவாஸபகி நவிஸூஸிதீ-தய-ஷெ-வநகி-கிஷெஷெ  
ஐதிஸமெய்க்சு-த நாயகவஸவஸா-வுததபு-தயகூடி-தந-தடி  
நீ-ஷி-தகூ-பஸூ-ஷெ-தகூ-வம-ஷெ-த-ய-தீ-ஷெ-தபு-தய-தி-  
வாகெஷெஷெஷெஷெ-தய-யோ-தூவா-ஷெ-தபு-தய-ஸ-வி-  
ஸா-ஷெ-த-வா-நீ-யா-தி-யி-ஸ-ஷெ-யம்-ஷெ-ஷெ-த-  
ஷெ-ஷெ-த-வா-ஸூ-தி-தமெ-த-தாயகூடி-த-ந-நஸவீ-  
தயாவகி-  
தா-கஸூ-த-தா-தி-ஷெ-ஷெ-ஷெ-ஷெ-ஷெ-  
த-நாயிகா-ஷெ-ய-ஷெ-ஷெ-ஷெ-ஷெ-ஷெ-ஷெ-  
த-ஸொ-வா-ஷெ-ஷெ-ஷெ-ஷெ-ஷெ-ஷெ-ஷெ-  
|| ௭௩ || ... ..\*

ஸகுநடுவாஸமூஷெஷெஷெ-ஷெ-  
யகி-ஷெ-ஷெ-ஷெ-ஷெ-ஷெ-ஷெ-ஷெ-  
ஷெ-ஷெ-ஷெ-ஷெ-ஷெ-ஷெ-ஷெ-  
|| ௭௪ ||

கவெவ-தா-கூ-ஷெ-ஸ-கு-நடு-தி-  
ஷெ-ஷெ-ஷெ-ஷெ-ஷெ-ஷெ-ஷெ-  
த-தா-ம-ஷெ-ஷெ-ஷெ-ஷெ-ஷெ-  
வா-ம-த-ஷெ-ஷெ-ஷெ-ஷெ-ஷெ-  
வி-ஷெ-ஷெ-ஷெ-ஷெ-ஷெ-ஷெ-ஷெ-  
|| ௭௪ ||



குவெவபுகாசு|| கயலி திகுபலெவிகயலெவிகு தாபு துபாஸ  
 கிபெபுநரா மரி நயெ நல தயொ துக்ஸு துகொவா னிஷாஸி தஸு)  
 வபுநம்பொ திவ்ஷு துபாஸ திவ்ஷு யெடியி தெலு வி தொ துரெஸகி  
 ஸலி தகவியபுத்ரு உத்ருவ்ரு திவாசுயஸலு ஸதயொ துக் சுத  
 மொ துலு நஉ துயெடிவி ரஹசுரயா விபொ ம காரியா நாயிக  
 யாவொ ஜுகவடகூகூவியாயகிவ்வொ ஜீகூ தெகு துயெடிஃசுரூ  
 தரிசு வண்பு கலி துகூ தசுரூ தரிமீ தீ தரி துயெடி ஃசுலஹந  
 வலெ்ரொ துபு ராவிநிலஹ நஃசுலஹிஷலெ்ரொ தாஸு தாஸுலு ஸூ  
 ஸாஃரெரூ துயுர வண்தஸு) பூராவிஸூலாஃவிரகூ) ஸுகிசூல  
 வஃலூலிவகூரயபாவல தி தயாவிவவி தஜூராபாஸு) வுபாவா  
 ரி தஜூஷூ) தயாஸு-டு நடு மெமெவிவி தெலுகி நிம-டு த லவீஜ  
 நஉ துயெடிஃலுயெடிவபுநவலி- ஹலி தஉ லாஸ்கூ தஸுணுஷூ  
 துயெடிஃ-உ கிலெஃயெடிவி ரஹசுரயாவூ) கூகூ சுரூ த  
 ஶு கலி தரி து) நெ நவபு நரி ரஹலீ ரஃகஸ-டு வி தம் ஸலீ நா  
 ஸஹநகூகூ) நெ நநாயகாவரா) பெநாயிசுயா லொ லெவி தா  
 ஸாந்த ஶு ரிஹவாஸஹ தெந தஸூ) வளஹாடி-பா திசுய ஸூடு  
 லி தஃஸகா நாலை ஶூரா ஹாவீ நாயிகா ஶூயிர லயூ) வநாயகொ  
 யுஷூ) ரி நாநஶூரம் ஸஃலொ மஸூமாஸூ) சு து நஉ-ஜுகி ரஃ  
 காரி|| எஃ|| ... ... \*

ஸூ  
 { ஶு துபாஸுஷு விசீண-புலு நரஜிலெவ-ஜிபு  
 கஷ-பாஷிய) ஶய) ஶாஸு-ஷி கொலொம்-பிவரூ  
 லெஷ துபாஸுஷு) ஶாஸுஷு) மாஸூ-ஷு ம  
 ஶீவநாகூ) தயா லொ ஶு ஶம் ஶு-ஷெநாகூ  
 ஶு) ஶு-ஷா-ஷு) நொயலு-வி தய-டு தெ-நக  
 துஷ-க|| எ||

நாயிகாவாசு)- ஶு துபாஸுஷு) ஶி-ஷெ கொலொம்-பிபூ  
 மிபூ துபாஸுஷு விசீண-புலு நரஜிலெவ-ஜிபு கஷ-பாஷிய) துபா  
 ஶுஷுஷு) ஶுலாமெந த விசீண-பு ஶு) தம் தய-ஷு ந ரஜி-த  
 ஶு) ஶு-ஜி-ஸலி-டு ஶம்-தஸூ) ஶு) கஷ-பி-ஷி) ஶய-துஷூ) ஶி-ய-பு)  
 தய-ஸு) ஶி-பு-ஷா-கூ-ஷு) ஶா-ல-ஸு) து) ஶு-ஷா-லெ-ஷு-ஷு)  
 ஶு) ஶு) மா-ஷூ-ஷு) ஶு) ஶு-ஷு) ஶு) ஶு) ஶு) ஶு) ஶு)



ஹம்முமணம்ஸம்ஸுத திக்யேஃ மானோஹ்யஸம்ஸவாவாவொஷமு  
 ஹ்யுதெநவீஃநவ்யுயாதெநா கூதாதஸ்யுர்ஹாவம்சூகூதா  
 தயாமெதநாவாஹ மூஸம்ஸுத கெதஹ்யுதெநாஹிமுமண  
 ஸாயகயம்சூ விஸெஷம் வம்ஸம்ஸுதெவ ஸம்ஸுதெதநகஸம்ஸுத  
 ஸம்ஸுதகஃஹிமீகிஸெஷம்சூகூஷ்யுதவவாயுத யுதெநககிதவெ  
 தகூதஹம்ஸுதயுதகூதகூதகூதஹம்ஸுதகூதகூதகூதகூதகூதகூதகூத  
 நாயிகாவ்யுதயுதயுதயுதயுதயுதயுதயுதயுதயுதயுதயுதயுதயுத  
 துதகூதகூதகூதகூதகூதகூதகூதகூதகூதகூதகூதகூதகூதகூதகூத  
 ... \*  
 ... \*  
 ... \*

ஸுஷுதஃ நயநாஃவம்ஸுதகூதகூதகூதகூதகூதகூதகூதகூதகூதகூதகூதகூதகூதகூத  
 { ஸுஷுதஃ நயநாஃவம்ஸுதகூதகூதகூதகூதகூதகூதகூதகூதகூதகூதகூதகூதகூதகூத }  
 { ஸுஷுதஃ நயநாஃவம்ஸுதகூதகூதகூதகூதகூதகூதகூதகூதகூதகூதகூதகூதகூதகூத }  
 { ஸுஷுதஃ நயநாஃவம்ஸுதகூதகூதகூதகூதகூதகூதகூதகூதகூதகூதகூதகூதகூதகூத }  
 { ஸுஷுதஃ நயநாஃவம்ஸுதகூதகூதகூதகூதகூதகூதகூதகூதகூதகூதகூதகூதகூதகூத }  
 ... \*  
 ... \*  
 ... \*  
 ... \*

ஹம்முமணம்ஸம்ஸுத திக்யேஃ மானோஹ்யஸம்ஸவாவாவொஷமு  
 ஹ்யுதெநவீஃநவ்யுயாதெநா கூதாதஸ்யுர்ஹாவம்சூகூதா  
 தயாமெதநாவாஹ மூஸம்ஸுத கெதஹ்யுதெநாஹிமுமண  
 ஸாயகயம்சூ விஸெஷம் வம்ஸம்ஸுதெவ ஸம்ஸுதெதநகஸம்ஸுத  
 ஸம்ஸுதகஃஹிமீகிஸெஷம்சூகூஷ்யுதவவாயுத யுதெநககிதவெ  
 தகூதஹம்ஸுதயுதகூதகூதகூதகூதகூதகூதகூதகூதகூதகூதகூதகூதகூதகூத  
 நாயிகாவ்யுதயுதயுதயுதயுதயுதயுதயுதயுதயுதயுதயுதயுதயுத  
 துதகூதகூதகூதகூதகூதகூதகூதகூதகூதகூதகூதகூதகூதகூதகூதகூத  
 ... \*  
 ... \*  
 ... \*

ஸுஷுதஃ நயநாஃவம்ஸுதகூதகூதகூதகூதகூதகூதகூதகூதகூதகூதகூதகூதகூதகூத  
 { ஸுஷுதஃ நயநாஃவம்ஸுதகூதகூதகூதகூதகூதகூதகூதகூதகூதகூதகூதகூதகூதகூத }  
 { ஸுஷுதஃ நயநாஃவம்ஸுதகூதகூதகூதகூதகூதகூதகூதகூதகூதகூதகூதகூதகூதகூத }  
 ... \*  
 ... \*  
 ... \*



ஸர-குபகெ-ஸாஜி மெஷெநடாடுநநா தடுவெக்பாரஸாஜா  
டுரெஃ-வணவிஷயி ருவாடுயெஸூகார ஜாநாநாவடுதாடிநம்- த  
து நவஸதூவஹஷ-டாடுஷெடுகொவஹு ஂரொ ரஸாஜாடுரெரி  
கீஜாதிரஅங்காரம்|| அ|| ... .. \*

ஸர { வ-ராஹ-குஷஸாக்ஷ யஜிவிவிஸூ தந-ஸியம் ததொ }  
{ ந-கூடுவெ யாநுவயிவிஹ தாஸாடுயி யதஜிம் | ஐடி }  
{ தீ-நாய ஸவ்யவிசுதெ து-கிபெரம்ஹ தாநாம் பூர }  
{ ணாநாங்குலிஸகிநா மார-ஹஜிடிம் || அக || ... \* }

நாயிகாஹீயுஜிநவெயிராண-நாயகசி-வாஅஹித || வ-  
டுர சீ||வ-ராஹ-குஷ-காடுஷஸாக்ஷாடுகாவடுயாடுகஸூடுஷாடிபொடுஸ்  
கிவஹ-வவ ந-பூயஜிஜிடிதீயம் தந-ஸூரீரம் சவிவிஸூ மெடி  
ஸ-கு நஜாஸஹ-குஷ-ததஸூஸா தாராடிந-வஸூஸ-வ-ஸூ தாடிஸாடு  
யொர நூதிதுஜி-கூடுவெ யாநுவி யதஜிஹ தாஸாடு நஷாதி து  
ஷாஂஹாமி ஹ் நாடி துடி-கூஸா துஷா கிஸாயிடுத தடுரெ-வய  
ஜிவிவி யதஜிடுவெ யஸூடுக து வயிடுகிவஹ-வவ நம் வெடு ஷாச  
ணவா-கிடுவ-ஷாடிஷ- சவிவிஹ-ஹ-வவ ந-பூய-டுஜி தெதயா  
யொகூஸாக-டுதெ - வய-டுகொடுநஷா நய-கஸூ ஹ தாஸூ-வ  
அ-கூ-தீ-ஐடிநீய-டுநாகூ-நாய-வய-விசுதெ-ஹாய-டாசுவர  
டி து-சுகி-கூ-த-ஹாவாஜி-ந-டிஸா-டுக-கி-வி-நாஹீ துடி-டி-டி-டுஜி  
தகிடுவெ டிஹா நஹ ஹிஷ-டுஹ தாநாஜிஹாடி-நா-க-லி-ஸ-கி-நா  
நா-வ-ஜி-க-டு-ரா-ண-ஹ-பூ-ண-நா-ஜி-ஸ-கு-நா-ம்-ஹ-ஹ-டு-யொ-ஜி-ந-தி  
கி-ஸ-வ-ய-டு-க-து-டுக-வி-டு-ஹ-க-ஸ-டு-பூ-ய-ஜி-வ-டு-ஷ- வ-க-டு-பூ-ய-டு-பூ-கி  
வ-டி-ய-டு-கி-ஸ-ஹ-க-வ-டு-ரா-ஹ-கு-டி-டு-த-டு-க-டு-க-டு-க-டு-கி-பெ-டு-நி-வ-டு-அ-ய-டு  
ரா-ஸா-டு-தா-டி-து-டி-ய-டு-ஹ-ய-டு-க-து-கி-வெ-டு-ஷ-நா-ஜி-ஸ-வ-ரா-ஹ-ஹ-வ-டு  
டு-பூ-ய-ஜி-டு-ரா-ஸ-ஹ-நா-யி-கா-ஹீ-யா-டு-ய-டு-ஹ-ஹ-நா-ய-டு-டு-டு-வெ-ஹ-வ-ய-டு  
ஹ-வ-ந-டு-ந-டு-ஜி-திர-அ-க-ார-ம் || அக || \* \* \* \*

{ டெ-ஷூ-டு-ஹ-தடுயெவடு ந த-ஃவி-அ-க-அ-கி-ரா-ஹ-டு-தெ }  
{ டி-ந-ய-து-யு-கி-வ-ய-ந-ஃஜி-த-தா-டி-டு-ரெ-க-ஸ-டு-வெ }  
{ ய-வ-லி-ஸ-டு-வெ-டு-வ-டு-கி-வெ-யி-தா-ஸ-கி-வ-ஹ-ஸூ-டி }  
{ ஹ-ஹீ-தா-ந-நா-நி-டு-வ-ஸூ-ஹ-ஹ-டி-லி-டு-தா-ஹி-ந-ந-டு-டு }  
{ வ-டு-ஹ-ஸூ-டு-டு-யா-டி-டு-கி || \* \* \* }



சுரு

ஸலிஸ்ஸூ தடிகாசிர மககாவ்யம்.

பெருந்தொகை ஸலிஸ்ஸூ நாயிகாவிய்யாய கிங்குலொ  
 வித மதஞ் சாநாய கொநுகுஞ் வுவாலிபு அம்ஹா  
 மாரம் ... .. \*

ஸொ { சுநொடுவொறுபெ லீ வரிண்திரிநாடித்ய ஸொ  
 ஹுடிஸயாகாவொமெரிமம் கிரிதிதரனெ ஸொவ்  
 சூதம் | ஸலிகாநுஷ்டொஹொ தெவ்ருடெயடிமொ  
 ஹாஸாபரஸரிவொ ஸஹெஸநாமாபராஸடித்யு  
 தாரணாபரகிறெதெம் || அசு }

சுவராபிநாநாயகெ நலெஹொவிராவிதாலல் நாயிகாசிர  
 வாஅமதெ - சுநொடுவொறுகி - பெரு லீ சுநாபராமஸூதகீய  
 ஸெதிசொஷ்வரிண்திவரிவாகெ சுநொடுவொறுவிவாயுஸா  
 ஹுடிஸயீரநாடித்யகவயீய-தாவலொ வஹநிஷ்வெத்யுயுஃ  
 ஹெதரனெவ்வெஸொவ்ருதிஉதாமீகொவொக நவஸரெகிரி திகி  
 ரியுஃகொந்கொவம்சூதம்விசுவிதீவ்யுயபுத் திசொஷ்வியஸூ  
 தாரணாசபுடெயடிமொஹா ஹாஸாபரஸரிவொம் ஹு லெய்க்ஷு  
 தலிநுடிமொநாவஹித்நெ ஹாஸாபரம் ஹூஷ்வொஸரிவொஃ  
 யெஷொஹெதெயொ தாஃசாமாபராஹெதெ ஹெஸொஹெ  
 கெணவாரிகாநுஷ்டொஃஸலிகாநிவொஃஸெவொஹாவிசுவகீ  
 ஹத்யுததவூதாரணாச . சுயுநாஸொவ்ருதிசுரணா  
 பரகிறெதெ நரமவயுஹிதி ஸ்வொய்க்ஷு ஹெ  
 சுமாபராஸலிகாநுஷ்டொஹொ நவவத்யுஹெகெவகந  
 தலிஸஞ்விதெசுரணாபரகிறெதரித்யு நவ்யுயவொ  
 யாதெநரகிதாதீஹெஹொ வத்யுஹெயெகொவமெ  
 தாசலிஸ்ஸூநாயிகாவிய்யாய கிங்குலொதரிதாநாய  
 கஸூஃகொந்குஹொவ்ரு அம்ஹாமாரம் சுருஸொபாமஹவந  
 நம்ஃசுகெஹொகொஹொம் ... .. ❄

ஸொ { கெவொடுவெ துஹிகார தமநிரொயெந ருதிதா  
 ஹிவீதொஹிநாஹெஸொயஸிஜிதஹெதெயொ யாரா  
 வம் | றெஹெஃகெஹெஹெ ஹெவ்யுடெயதிவொ  
 ஹெவொயொ || அசு }

நாயகொநாயிகாசிரவொஹொதெ - கெவொஹெதி - கெவொ









{ தருமோஸ்ரமே நந்தீவீ வ்யயஸ்புஸகி ஸஹய  
 { வுராகுமகரவ்யபி தஸங்கொஹ்லவித சிவமஹ  
 { வரதநஃ || || கூம் ||

கவெவயாகு||வரமஹீ திகொவெ மவ்ரணயகொவெநவ  
 ராமீவரமஹீ ஸ்ரீஸுடகவட நிஜாபீகூலெ தர கவெடு நக்யு தானி  
 ஜாக்வடநிஜாஹ்ரடாவ்ர தூதயெவ வு கீஜா ஸகிரெந த்யுபீடி  
 ஸாவஸாநிஜாவ தயாபீகூலெ தாநீவீ தா க்ஷஸதீவரத நஃ ஹ்ரீ  
 கூமெதமாதெ நணகாமஹ்ரவ்ர மாத்ரம் வு விஸுரகூலாடிவரீரீ  
 ஹயதருமோஸ்ரமே மநவ தருமோஸ்ரமே மநவ தருமோஸ்ரமே மநவ  
 ஹயவ்ராகுமகரவ்யபி ஹயவ்யபி தீவ்ராகுமகரவ்யபி தீவ்ராகுமகரவ்யபி  
 வ்ரீகூலெ தீவ்ராகுமகரவ்யபி தீவ்ராகுமகரவ்யபி தீவ்ராகுமகரவ்யபி  
 யுஸ்கொஹ்லவித க்ஷஸதீவரத நஃ ஹ்ரீ கடுமாதீ  
 திஸாஹ்ரீ கடுமாதீ கடுமாதீ கடுமாதீ கடுமாதீ கடுமாதீ  
 விசஹாஸஸஹ்ரீ கடுமாதீ கடுமாதீ கடுமாதீ கடுமாதீ கடுமாதீ  
 வம் கடுமாதீ கடுமாதீ கடுமாதீ கடுமாதீ கடுமாதீ  
 ம்-ஸ்கொஹ்ரமாதீ கடுமாதீ கடுமாதீ கடுமாதீ கடுமாதீ  
 யுகூலெ கடுமாதீ

{ சூரபுஷ்பி வ்ரமாதீ யஸுபுஷ்பி வ்ரமாதீ  
 { விஷ்ணயா விஸுரகூலெ வ்யபிஷ்ணயா விஸுரகூலெ  
 { கடுமாதீ கடுமாதீ கடுமாதீ கடுமாதீ கடுமாதீ  
 { ம்-ஸ்கொஹ்ரமாதீ கடுமாதீ கடுமாதீ கடுமாதீ கடுமாதீ  
 { ம்-ஸ்கொஹ்ரமாதீ கடுமாதீ கடுமாதீ கடுமாதீ கடுமாதீ  
 { தம் || || கூம் ||

கவெவயாகு||வ்ரமாதீ || வ்ரமாதீ வ்ரமாதீ வ்ரமாதீ  
 வ்ரமாதீ வ்ரமாதீ வ்ரமாதீ வ்ரமாதீ வ்ரமாதீ  
 விஷ்ணயா விஸுரகூலெ வ்யபிஷ்ணயா விஸுரகூலெ  
 விஷ்ணயா விஸுரகூலெ வ்யபிஷ்ணயா விஸுரகூலெ  
 ஸாவஸாநிஜாவ தயாபீகூலெ தாநீவீ தா க்ஷஸதீவரத நஃ ஹ்ரீ  
 கூமெதமாதெ நணகாமஹ்ரவ்ர மாத்ரம் வு விஸுரகூலாடிவரீரீ  
 ஹயதருமோஸ்ரமே மநவ தருமோஸ்ரமே மநவ தருமோஸ்ரமே மநவ  
 ஹயவ்ராகுமகரவ்யபி ஹயவ்யபி தீவ்ராகுமகரவ்யபி தீவ்ராகுமகரவ்யபி  
 வ்ரீகூலெ தீவ்ராகுமகரவ்யபி தீவ்ராகுமகரவ்யபி தீவ்ராகுமகரவ்யபி  
 யுஸ்கொஹ்லவித க்ஷஸதீவரத நஃ ஹ்ரீ கடுமாதீ  
 திஸாஹ்ரீ கடுமாதீ கடுமாதீ கடுமாதீ கடுமாதீ கடுமாதீ  
 விசஹாஸஸஹ்ரீ கடுமாதீ கடுமாதீ கடுமாதீ கடுமாதீ கடுமாதீ  
 வம் கடுமாதீ கடுமாதீ கடுமாதீ கடுமாதீ கடுமாதீ  
 ம்-ஸ்கொஹ்ரமாதீ கடுமாதீ கடுமாதீ கடுமாதீ கடுமாதீ  
 யுகூலெ கடுமாதீ



{  
 ஸீய கஷணா தானாலிமதொமதெரவுதும்  
 ததகலுகிடுகு வடிமெடிடுகிண்தவொயொரெ||  
 }

நாயகரிடெநதும்பெருவிதாயாங்குறிபாணலும்மொமலி  
 மொயாங்கு கிகாயாங் நாயகியாபுவுடுதொதுரெடுவா வாசுரிபா  
 லாலினிதி. மெடிடுகி தவலும்பெருகொடுணெநவ்வினா வெடி  
 யுதுசயநாயகியாங் பூரூபிவாகசுகெடுவெடுவாது கிருடுணெ  
 விரிநிதிடிடுகுதொஉதூரெடுத தவமொவமெநராமிணீரெடுகெககா  
 ருணெநசயநாயகியாபுரூடுதகிவமெநாடிதாசுதவொயடுகுத ஸுவு  
 உந்வாகுடுதலாடிடுதித் உடுடுகுத் தலூடுடுடிஷா தொவாசுர  
 டெடிதொதுரடிதுநீமொகாங்கொடுலி தாங்கயாபுரூடுவாயுநா  
 விமும்பிதாடிடுகுதாரகும்புகாசுரெடுகெநறுஷும் விமும்புத  
 சுயாபுரூடுத ஸீயகஷணாசலும்புடாவுடிடுணாசுடிஷுடிடிடுகுது  
 ரெடுகெநகாங்காலிதாங்காலி சுயாபுரூடு மதொமடுதும்பிநாம  
 லெடுந்கொணாலி தொதுரெடுமெடிடுகி ததகலும் சுயாயடிடுது  
 தகலும்பெபநுசயமெடிடுகி தவொயுணலுடுகொடுணெசுதூவிநு  
 பெடுதொவடிடுகுவிதொகிடுசெடிடு இகிஸ்வம்யம் சதூவெடி  
 துடுநெநகயாடுவெடிடுதொதுவடும்பெடுமொமலி மெடிடுகிதும் சுய  
 ருக்கதகயடுவெடுகுததுயடுடுகொடுவமெடுதொநாயக ஸீயா  
 புமொர்வநாயகரூடுவிடுமும்புமாரும்.

{  
 சுரிநஹுடிடுயெடுமும்புரூடுகியாபுயாடு  
 விசுநவவடுநெடிடுகும்பெடுநதும்புயடுகிடு  
 ஜநுகிடுகிடுயவாஸதுடுகிடுகுதயாடிடுவிடுகிடு  
 யடிஹிடுகுதிடுதெடுகுகுசுவாவிடுயெடுமும்பொஸுடு  
 தாடு  
 }

நாயகொநாயகாங்கலும்புயுணெ|| சுரிநஹுடிடுயு  
 டெடுநிஷுடுசுரிடுதெடுகுகியாபுயாடுவெடுகுகியாடிடுயுடுவவநா  
 துடுயுடுயெடுகசுணெயஸுடுயுடுகொடுதொதுரூடுதாங்குடுகிடுகிடு  
 கிடுகிடுமும்புடுகிடுகிடுகிடுகிடுகிடுகிடுகிடுகிடுகிடுகிடுகிடுகிடு  
 டிடுகிடுகிடுகிடுகிடுகிடுகிடுகிடுகிடுகிடுகிடுகிடுகிடுகிடுகிடுகிடு  
 சுயவாமெடுகிடுகிடுகிடுகிடுகிடுகிடுகிடுகிடுகிடுகிடுகிடுகிடுகிடு  
 கிடுகிடுகிடுகிடுகிடுகிடுகிடுகிடுகிடுகிடுகிடுகிடுகிடுகிடுகிடுகிடு





வல்லுறுத்தல்கள்-காவல்

திருஷ்கூணாதிமீரிக்நாயகியல்லியா பிழாபகிண்புலகை வகிண  
 நாயகொருககுலம் வல்லுறுத்தல்கள் குற்றவெனவா  
 வல்லுறுத்தல்கள் காண்க

[108]

திருஷ்கூணாதிமீரிக்நாயகியல்லியா பிழாபகிண்புலகை வகிண  
 நாயகொருககுலம் வல்லுறுத்தல்கள் குற்றவெனவா  
 வல்லுறுத்தல்கள் காண்க

வல்லுறுத்தல்கள் காண்க  
 திருஷ்கூணாதிமீரிக்நாயகியல்லியா பிழாபகிண்புலகை வகிண  
 நாயகொருககுலம் வல்லுறுத்தல்கள் குற்றவெனவா  
 வல்லுறுத்தல்கள் காண்க

திருஷ்கூணாதிமீரிக்நாயகியல்லியா பிழாபகிண்புலகை வகிண  
 நாயகொருககுலம் வல்லுறுத்தல்கள் குற்றவெனவா  
 வல்லுறுத்தல்கள் காண்க

வல்லுறுத்தல்கள் காண்க  
 திருஷ்கூணாதிமீரிக்நாயகியல்லியா பிழாபகிண்புலகை வகிண  
 நாயகொருககுலம் வல்லுறுத்தல்கள் குற்றவெனவா  
 வல்லுறுத்தல்கள் காண்க

ஸாரணவக்ஷஸ்தம்ஸாரணாநிஜகுநிவக்ஷாணிநயந ப்ராணொதிர  
 நியெஷுதெதயொசூரிதெநகநிவாநெதநயந ப்ராண  
 றெய்காநதவியஜநநிவிடுஸெஷுஸவதுஜநஸாரிநய்யாஹ  
 வகிதயாகெவதவிலொகிதவகீத்யுநெதயெவெதிஸம்வையஜந  
 நிவிடுஸெஷுவிலொகிதவகீத்யுநெதநகவபராயிநிவியயஸுசுநா  
 உரணஸகுபவநக்யுதரிதயவமஜெதெசவஹிஸம்நாநிஸவாரீ  
 ஹாவநாநிகாஹியுராயிராஸ்யமஹாநாயகஸூரிஸாரணபுராநா  
 க்யுதொவியவதவஸூரிமாரணபுரெத்யொயப்யொயநகிசு  
 கெஷ்வொவொகாரி- ||சுகை||

{ வி யக்யுதவடெயகீயா விவ்வாவிஹூதா }  
 { கிவ்விகாணாநாவாஹநீகீக்யுஸஸம்ஹி }  
 சொல { சுவிலிமண்தெஸ்யாவாரெமதெஸுநதாஹ }  
 { வெதிஹவநிஹாயநீஸாநெவயவகீத்யுயம் }

கெவவடாக்யுவி யக்யுதஹகீ வி யக்யுதவடெயகீயா  
 விவ்வநவிஹூதாவி யெண்குதாவடெயகீயாவடவயவஸு  
 ஸ்யெஷய உளரயுதெவகீயாவிலொதநாநிதஸுயாவிவ்வநகொ  
 கெஷ்வர்தெநவிஹூதாவயாகுலிதா கிவ்விகாணா நாவாஹ  
 தயுகீநவாஹிதாநகீகாஹாநகீக்யு சுவிலொக்யு சுவயஜெ  
 தயயகீஹவநிஹாயநீதெதெதொக்யுவிவ்வநயஸுநதாஹ  
 வெஸெஹாமஸெடுமதெநிவ்யுதெஸகீவ்யாவாரெவிமண்தெ  
 யுதெஸதயிவஸம்ஹிஸஸூரியயாமவகிதயாநயவதகீ  
 நிவ்யுதொஹசுஸூரிமயநகீதிஸம்வையசுதவடெயகீயு  
 யாஸெஹாமவஸாநெக்யுதெதீவெகிதயாரயதெஸுநதாஹவ  
 ஹதயுசுஸூரிஸஸுநதவயுகீஹவஸநிரகுபண்குதவாரஸு  
 ரொவெஜெநவயுவிஜுநாநகாசுசுஸூரியாவாரெஷெநவகீ  
 நாநிவ்யுஸாயந ஹாரெவொக்யுநாஸணீதா விவ்வாவிஹூதா  
 ஹவாஸுநவொஹிவநஸாநீக்யுதெவிமண்தெதெநெந  
 ஸுநதாநெதக்யுநிரணஸாநீதெஸெயுதெக்யுதெசுநத  
 வதகீத்யுதெநவநஸுநதாரெஹாவஜெதெயய  
 தொகெவாரெஷெவாரணிகீதக்யுமண்தஸுநாஹயெயாதவஸு  
 வாராதுதெஸுநிஹகாநாஸூரியாரெதகீதாஹுஸூரி

